

பீப்பிள்ஸ் லீசிங் & பினான்ஸ் பிஎல்சீயினதும் அதன் துணைக் கம்பனிகளினதும் - 2021/2022

1. நிதிக்கூற்றுக்கள்

1.1 அபிப்பிராயம்

பீப்பிள்ஸ் லீசிங் & பினான்ஸ் பிஎல்சீயினதும் (“கம்பனி”) கம்பனி மற்றும் அதன் துணைக் கம்பனிகளினதும் (“தொகுதி”) 2022 மார்ச் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான விரிவான வருமானக் கூற்று, இலாப நட்டக் கூற்று உரிமை மூலதனத்தில் மாற்றங்கள் கூற்று, காசுப்பாய்ச்சல் கூற்று மற்றும் முக்கியமான கணக்கீட்டு கொள்கைகளின் பொழிப்பு உள்ளடங்கிய நிதிக்கூற்றுக்களுக்கான குறிப்புகள் என்பவற்றை உள்ளடக்கிய 2022 மார்ச் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான முறையே நிதிக்கூற்றுக்கள் மற்றும் ஒருங்கிணைந்த நிதிக்கூற்றுக்கள் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு சட்டத்தின் ஏற்பாடுகளுடன் சேர்த்து வாசிக்கப்படும் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையின் ஏற்பாடுகளுக்கு இணங்க எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நான் கருதுகின்ற எனது கருத்துரைகளும் அவதானிப்புக்களும் இந்த அறிக்கையில் காணப்படுகின்றன. இந்தக் கணக்காய்வினை மேற்கொள்வதற்கு பொதுத்தொழிலிலுள்ள பட்டயக் கணக்காளர் நிறுவனமொன்றின் உதவியை நான் பெற்றிருந்தேன்.

கம்பனி மற்றும் தொகுதியின் 2022 மார்ச் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமையினையும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிசார் செயலாற்றலினையும் காசுப்பாய்ச்சலினையும் இலங்கை கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க நிதிக்கூற்றுக்கள் உண்மையாகவும் நியாயமாகவும் தருகின்றன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (எஸ்எல்ஏயுஎஸ்எஸ்) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். அந்நியமங்களின் கீழான எனது பொறுப்புக்கள் எனது அறிக்கையில் நிதிக்கூற்றுக்களின் கணக்காய்விற்கான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள் பந்தியில் மேலும் விபரிக்கப்படுகின்றன. எனது அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.3 நிதிக்கூற்றுக்களிற்கான முகாமைத்துவத்தினதும் அவ் ஆளுகைக்கு உட்பட்ட தரப்பினர்களினதும் பொறுப்புக்கள்

நிதிக்கூற்றுக்களை இலங்கை கணக்கீட்டு நியமங்களிற்கு இணங்க தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

நிதிக்கூற்றுக்களைத் தயாரிக்கும் போது, கம்பனி மற்றும் தொகுதி தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவொன்றாக தொடர்ந்து செயற்படுவதற்கான அதன் ஆற்றலினை மதிப்பீடு செய்தல், தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவுடன் தொடர்புடைய விடயங்களை பொருத்தமானவாறு வெளிப்படுத்துதல் மற்றும் முகாமைத்துவமானது தொகுதியை கலைப்பதற்கு கருதினால் அல்லது வேறு மாற்று வழி இல்லாவிட்டால் செயற்பாடுகளினை இடைநிறுத்த நடவடிக்கை எடுத்தால் தவிர தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு அடிப்படையினை பயன்படுத்துதல் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

கம்பனியினதும் தொகுதியினதும் நிதி அறிக்கையிடல் செயன்முறையை மேற்பார்வை செய்தல் அவ் ஆளுகைக்குட்பட்ட தரப்பினர்களின் பொறுப்பாக உள்ளது.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரசட்டத்தின் 16(1) ஆம் பிரிவின் பிரகாரம் கம்பனி மற்றும் தொகுதியின் வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக்கூற்றுக்களை தயாரிக்கக்கூடியவாறு கம்பனி மற்றும் தொகுதி அதன் அனைத்து வருமானங்கள், செலவினங்கள்,

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பாக புத்தகங்கள் மற்றும் பதிவேடுகளை முறையாக பேணுதல் வேண்டும்.

1.4 கணக்காய்வின் நோக்கெல்லை

மோசடி அல்லது தவறு காரணமாக ஏற்படக்கூடிய அனைத்துப் பொருண்மையான பிறழ் கூற்றுக்களிருந்தும் நிதிக்கூற்றுக்கள் விடுபட்டுள்ளனவா என்பதற்கான நியாயமான உறுதிப்பாட்டைப் பெற்றுக்கொள்வதும் எனது அபிப்பிராயத்தை உள்ளடக்குகின்ற கணக்காய்வாளர் அறிக்கை ஒன்றை வழங்குவதும் எனது குறிக்கோள்களாக உள்ளன. நியாயமான உறுதிப்பாடென்பது உறுதிப்பாட்டின் உயர் நிலையொன்றாக காணப்படுகின்ற போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களிற்கு இணங்க மேற்கொள்ளப்படுகின்ற கணக்காய்வில் பொருண்மையான பிறழ்கூற்றொன்று காணப்படுகையில் அதனை எல்லா வேளையிலும் கண்டுபிடிக்கும் என்பதற்கு அது உத்தரவாதத்தினை வழங்குவதில்லை. பிறழ்கூற்றுக்களானவை மோசடி அல்லது தவறு காரணமாக எழக்கூடுமென்பதுடன் அவற்றுள் இந்த நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பாவனையாளர்களால் மேற்கொள்ளப்படும் பொருளாதாரத் தீர்மானங்கள் மீது தனித்தனியாகவோ அல்லது கூட்டுமொத்தமாகவோ செல்வாக்குச் செலுத்தக்கூடுமென நியாயமாக எதிர்பார்க்கப்படுவதை பொருண்மையானவையாக கருத்திலெடுக்கப்படும்.

இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வின் பகுதியொன்றாக, கணக்காய்வின் போது உயர்தொழில் தீர்ப்புக்களை நான் மேற்கொண்டு உயர்தொழில் ஐயப்பாட்டினையும் பேணுகின்றேன். அத்துடன்

- மோசடி அல்லது தவறு காரணமாக நிதிக்கூற்றுக்களிற்கு ஏற்படக்கூடிய தவறான கூற்றுக்களின் பொருண்மையான ஆபத்துக்களை இனங்கண்டு மதிப்பீடு செய்தல், அந்த இடர்களை எதிர்கொள்ளக்கூடிய கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைத்துச் செயற்படுத்துதல் மற்றும் எனது அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்குப் போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை பெற்றுக்கொள்ளுதல். மோசடியானது தவறான கூட்டிணைவு, தவறான ஆவணம் தயாரித்தல், வேண்டுமென்று விட்டுவிடுதல்கள், தவறான வெளிப்படுத்தல்கள் அல்லது உள்ளகக் கட்டுப்பாட்டிலான எல்லை மீறல்களை உள்ளடக்குவதால் மோசடி மூலம் ஏற்படும் பொருண்மையான பிறழ் கூற்றொன்றைக் கண்டுபிடிக்காது விடுவதால் ஏற்படும் ஆபத்தானது தவறின் மூலமான விளைவொன்றைவிடக் கூடியதாகும்.
- சந்தர்ப்பங்களிற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைப்பதற்காக கணக்காய்வுடன் தொடர்புடைய உள்ளகக் கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவை பெற்றுக்கொள்வதற்காகவேயன்றி கம்பனி மற்றும் தொகுதியின் உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் மீது அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் நோக்கத்திற்காக அல்ல.
- பயன்படுத்திய கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தப்பாடுகளையும் கணக்கீட்டு மதிப்பீடுகளின் நியாயத் தன்மையினையும் மற்றும் முகாமைத்துவத்தால் மேற்கொள்ளப்பட்ட தொடர்புடைய வெளிப்படுத்தல்களினையும் மதிப்பீடு செய்தல்.
- பெற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வுச் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு முகாமைத்துவத்தின் தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு பயன்பாட்டின் பொருத்தப்பாடுகள் தொடர்பிலும், தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவிற்கு அமைய தொடர்ந்து செயற்படுவதற்கு கம்பனி மற்றும் தொகுதிக்கு உள்ள ஆற்றல் தொடர்பில் குறிப்பிடத்தக்க ஐயப்பாட்டிற்கு காரணமாகவுள்ள நிகழ்வுகள் அல்லது நிலைமைகளுடன் தொடர்புடைய பொருண்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றதா என முடிவிற்குவருதல். பொருண்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றது என நான் முடிவுக்குவந்தால், அல்லது எனது அபிப்பிராயத்தினை மாற்றியமைப்பதற்கு அவ்வாறான வெளிப்படுத்தல்கள் போதியளவாக காணப்படாதிருக்கையில், நிதிக்கூற்றுக்களிலுள்ள வெளிப்படுத்தல்களுடன் தொடர்புபட்டுள்ள எனது கணக்காய்வு அறிக்கையின் மீது கவனம் செலுத்துதல் வேண்டும். எனது கணக்காய்வு அறிக்கைத் திகதி வரையிலும் பெற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வுச் சான்றுகள் எனது முடிவுகளிற்கு அடிப்படையாகக் காணப்படுகின்றன. எவ்வாறாயினும்,

எதிர்கால நிகழ்வுகள் அல்லது நிலைமைகள் கம்பனி மற்றும் தொகுதியின் தொடர்ந்தியங்கும் நிலையினை இடைநிறுத்துவதற்கு காரணங்களாக அமையலாம்.

- வெளிப்படுத்தல்கள் அடங்கலாக நிதிக்கூற்றுக்களின் ஓட்டுமொத்த சமர்ப்பித்தல், கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கங்களை மதிப்பீடு செய்தல் மற்றும் நியாயமான சமர்ப்பித்தலினை நிறைவேற்றுவதற்கு அடிப்படையாகக் காணப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் நிகழ்வுகளை நிதிக்கூற்றுக்கள் பிரதிநிதித்துவம் செய்கின்றனவா என்பதனை மதிப்பீடு செய்தல்.

தேவையானவாறு எந்த நேரத்திலும் பின்வரும் விடயங்களை பரீட்சிப்பதற்கு சாத்தியமானதாக கணக்காய்வின் நோக்கெல்லை விஸ்தரிக்கப்பட்டுள்ளது.

- கம்பனியின் செயற்பாடுகளை தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யக்கூடியவாறான தகவல்களை சமர்ப்பிக்கும் நோக்கில் அமைப்பு, முறைமைகள், நடைமுறைகள், ஏடுகள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதுமானதாகவும் வடிவமைக்கப்பட்டிருந்தனவா என்பதுடன் அத்தகைய முறைமைகள், நடைமுறைகள், புத்தகங்கள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமான செயற்பாட்டில் உள்ளனவா என்பதும்,
- கம்பனியின் ஆளுகை சபையால் வழங்கப்பட்ட பொருத்தமான எழுத்துமூலமான சட்டம் அல்லது ஏனைய பொதுவான அல்லது விசேட பணிப்புரைகளுடன் கம்பனி இணங்கியிருந்ததா என்பதும்,
- கம்பனி அதன் அதிகாரங்கள், தொழிற்பாடுகள் மற்றும் கடமைகளின் பிரகாரம் செயற்பட்டிருந்ததா என்பதும், மற்றும்
- கம்பனியின் வளங்கள் கால வரையறைகளினுள்ளேயும் பொருத்தமான சட்டங்களிற்கிணங்கவும் சிக்கனமாகவும் வினைத்திறனாகவும் ஆக்கபூர்வமாகவும் கொள்வனவு செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டிருந்தனவா என்பதும் ஆகும்.

1.5 நிதிக்கூற்றுக்களின் தயாரிப்பு தொடர்பான கணக்காய்வு அவதானிப்புகள்

1.5.1 நிதிக்கூற்றுக்களின் தயாரிப்பு மீதான உள்ளகக் கட்டுப்பாடு

கணக்காய்வு விடயம்

முகாமைத்துவ கருத்துரை

பரிந்துரை

- | | | |
|--|--|---|
| <p>(i) கம்பனியின் தற்போதைய நடைமுறையின் பிரகாரம் நடடக்கழிவு செயன்முறை ஒரு கைமுறையிலான செயற்பாடாகும். இந்த செயற்பாட்டில், முகாமைத்துவம் அத்தகைய தேவையான தரவை உருவாக்குவதற்கு பல உள்ளக அறிக்கைகளை தொகுக்கிறது. உதாரணமாக, நிலுவையாக உள்ள நாட்கள் போன்ற தகவல்களைப் பெறுவதில் வசதிகளின் முதிர்வு தேதி: முதல் தவணை கடந்த திகதி, கண்காணிக்கும் பட்டியல் வாடிக்கையாளர்கள், மீள்-பட்டியலிடல் வாடிக்கையாளர் பட்டியல், முகாமைத்துவம் தனியொரு தகவல் வளமூலத்தை</p> | <p>நாங்கள் ஏற்கனவே IT பிரிவுடன் இணைந்து முறைமை மூலம் LGD, PD மற்றும் EAD கணிப்பீடுகளை பூர்த்தி செய்துள்ளோம், இருப்பினும் மாதிரி மற்றும் முகாமைத்துவ இணைப்புக்களின் தொடர்ச்சியான மேம்பாடுகள் காரணமாக முறைமை மூலம் சில கணிப்பீடுகளைச் செய்ய முடியவில்லை. உதாரணம்: கடன் தவணை தாழ்த்தி செலுத்துதல் சீராக்கங்கள், வெளிப்புற கணக்காய்வு சீராக்கல் அமுல்படுத்தல், மாறும் பொருளாதார நிலைமைகள் போன்றன. எனினும், முறைமை அடிப்படையிலான மாதிரி மூலம்</p> | <p>தரவு கையாளுதல் மற்றும் தவிர்க்கப்படும் அபாயத்தைத் தவிர்ப்பதற்கு இந்த செயன்முறையை தானியக்கமாக்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கும், கைமுறையிலான தலையீட்டைக் குறைப்பதற்கும் பரிந்துரைக்கப்படுகிறது, மேலும், இது வெவ்வேறு மூலங்களிலிருந்து தரவைப் பிரித்தெடுப்பதற்கும், அதே போன்றவற்றைத் தொகுப்பதற்கும் செலவிடும் நேரத்தைச் சேமிப்பதுடன்</p> |
|--|--|---|

கொண்டிருக்காமை, எனவே, அத்தகைய தகவல்களைப் பிரித்தெடுப்பதற்கு முறைமை அறிக்கைகளின் எண்ணிக்கை பயன்படுத்தப்பட்டது. மேலும், அதிகப்படியான கைமுறையிலான வேலை மற்றும் பல அறிக்கைகளை ஒரே தளத்தில் ஒருங்கிணைத்தல் ஆகியன தவறவிடுதல்கள், தவறான அறிக்கைகள் மற்றும் மனித பிழைகளுக்கு வழிவகுக்கும்.

நட்டக்கழிவை பெற்றுக்கொள்வதற்கு கம்பனி செயற்படுகிறது.

பாரிய எக்செல் பணித் தாள்களை (excel work sheets) நம்பியிருக்கும்.

- (ii) கணக்காய்வின் போது, விலை கூறப்பட்ட முதலீடுகள் விலை கூறப்படாத முதலீட்டு GL கணக்கின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளமை அவதானிக்கப்பட்டது. 2022 மார்ச் 31 இல் உள்ளவாறு விலை கூறப்பட்ட முதலீடு பின்வருமாறு.
- ஆசிரி ஹொஸ்பிட்டல் பிளஸீ - 500,000 பங்குகள்
 - சனச டெவலப்மென்ட் பாங் பிளஸீ - 2,271,260 பங்குகள்
 - பீப்பிள்ஸ் மேர்ச்சன்ட் பினான்ஸ் பிளஸீ - 25,014,002 பங்குகள்
 - எல்சீபீ பினான்ஸ் பிளஸீ - 5,000,000 பங்குகள்

நிதிக்கூற்றுக்களில் விலைகூறப்பட்ட மற்றும் விலைகூறப்படாத முதலீடுகளை கம்பனி சரியாக வகைப்படுத்தியிருந்த போதிலும் இந்த இரண்டு முதலீடுகளும் ஒரே கணக்கில் பேணப்படுகின்றன. அதன் பிரகாரம் விலை கூறப்பட்ட மற்றும் விலை கூறப்படாத முதலீடுகளுக்காக இரண்டு தனித்தனியான GL கணக்குகள் உருவாக்கப்பட்டதென கணக்காய்வாளர்களால் சுட்டிக்காட்டப்பட்ட மேற்படி சிக்கலை முகாமைத்துவம் குறித்துக் கொண்டது.

மேம்படுத்தப்பட்ட தெளிவுபடுத்தல் நோக்கங்களுக்காக, தனியான GL கணக்குகளில் விலை கூறப்பட்ட மற்றும் விலை கூறப்படாத முதலீடுகளைக் இனங்காண்பதற்கு கம்பனிக்கு பரிந்துரைக்கப்படுகிறது.

- (iii) கணக்காய்வின் போது, நிலையான சொத்து முறைமையில் உள்ள சில சொத்துக்களுக்கு, சொத்துக் குறியீடு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. நிலையான சொத்துக்களின் பௌதீக சரிபார்ப்பில் தனித்தனியாக சொத்துக்களை இனங்காண்பது கடினமான பணியாகும்.

கம்பனி நிலையான சொத்துக்களை செயற்திறனாக முகாமை செய்வதற்கான பிரத்தியேக நிறுவன வள முகாமைத்துவ (ERM) தொகுதியை உருவாக்கியுள்ளதுடன் தற்போது இந்த தொகுதியில் நிலையான சொத்து வகைகளை உள்ளிடுவதற்கான செயற்பாட்டில் உள்ளது.

அனைத்து சொத்து வகைகளுக்கும் ஒரு சொத்துக் குறியீட்டை ஒதுக்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கும், அதை நிலையான சொத்து முறைமைக்கு எடுப்பதற்கும் பரிந்துரைக்கப்படுகிறது.

கம்பனி ஏற்கனவே பதிவேற்றிய பல்வேறு நிலையான சொத்து வகைகளில், புதிய ERM தொகுதியில் மின்பிறப்பாக்கிகள், வளிப்பதனாக்கிகள், பெயர் பலகைகள் மற்றும் மோட்டார் வாகனங்களில் சொத்துக் குறியீடு இடுதலையும் பூர்த்தி செய்துள்ளது. அலுவலக உபகரணங்கள் ERM முறைமையில் உள்ளிடப்பட்டு,

2022 ஒக்டோபர் 30 அளவில் சொத்துக் குறியீடு இடுதல் பூர்த்தி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், மீதமுள்ள அனைத்து நிலையான சொத்து வகைகளையும் பதிவேற்றி 2023 ஏப்ரல் 30 அளவில் பணியை பூர்த்தி செய்வதற்கு எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிரகாரம் அனைத்து நிலையான சொத்துக்களுக்கும் சொத்துக் குறியீடுகள் ஒதுக்கப்பட்டு, இந்த ERM தொகுதியில் பிரதிபலிக்கப்படும்.

1.6 தகவல் தொழில்நுட்ப பொதுவான கட்டுப்பாடுகள்

கணக்காய்வு விடயம்

வாடிக்கையாளர் தங்கள் வசதி தொடர்பாக தவணைப்பணத்திற்காக மேலதிகமாக செலுத்தியிருந்தால் அல்லது வாடிக்கையாளர் உரிய தவணையை உரிய திகதிக்கு முன்னர் செலுத்தியிருந்தால், முறைமை தானாகவே பயன்படுத்தப்படாத கடன் கணக்கில் (220205126) வரவு வைக்கும். கணக்காய்வின் போது, 02 பயன்படுத்தப்படாத கடன் கணக்கு பதிவுகள் தகவல் தொழில்நுட்ப அறிக்கையில் (போர்ட்போலியோ) கீழே குறிப்பிடப்பட்டுள்ள இரண்டு சுய இலத்திரனியல் காசு (Self-E Cash) வசதிகளுக்கு சீராக்கப்படவில்லை, இதனால் GL கணக்குகள் Vs போர்ட்போலியோ இடையே ரூபா 1.31 மில்லியன் வேறுபாடு ஏற்பட்டது.

முகாமைத்துவ கருத்துரை

குறித்துக் கொள்ளப்பட்டது, தகவல் தொழில்நுட்ப பிரிவு UAT முறைமையில் விடய முறைமை பிழையை சோதித்துள்ளதுடன் 2022 ஆகஸ்ட் 31 இல் அல்லது அதற்கு முன்னர் நேரலை முறைமையில் சீர்செய்யப்படும்.

பரிந்துரை

அங்கீகரிக்கப்பட வேண்டும்.

வசதி இல.	தொகை ரூபா
ANLESC1800003100	1,000,000
HOLESC1700012000	316,040

2. நிதி மீளாய்வு

2.1 நிதி விளைவுகள்

மீளாய்வாண்டின் செயற்பாட்டு விளைவு ரூபா 8,295 மில்லியன் தொகையான வரிக்கு முன்னரான இலாபமொன்றாகக் காணப்பட்டதுடன் அதற்கு நேரொத்த முன்னைய ஆண்டின் இலாபம் ரூபா 7,095 மில்லியன் தொகையாகக் காணப்பட்டது. ஆகையினால், நிதி விளைவில் ரூபா 1,200 மில்லியன் தொகையான முன்னேற்றமொன்று அவதானிக்கப்பட்டது. கடன்கள் மற்றும் பெறவேண்டியவைகள் மற்றும் ஏனைய நட்டங்களிற்கான நட்டக்கழிவுக் கட்டணங்கள் 37.21 சதவீதத்தால் குறைவடைந்தமை மற்றும் ஏனைய செயற்பாட்டு வருமானம் 587.86 சதவீதத்தால் அதிகரித்தமை என்பன இம் முன்னேற்றத்திற்கான காரணமாகும்.

2.2 பிரதான வருமான மற்றும் செலவின விடயங்களின் போக்குப் பகுப்பாய்வு

2.2.1 மீளாய்வாண்டு மற்றும் அதற்கு முன்னைய நான்கு ஆண்டு காலப்பகுதியில் கம்பனியின் நிதி விளைவுகளை பின்வரும் அட்டவணை சுருக்கமாகக் குறிப்பிடுகிறது.

ஆண்டு	2021/2022	2020/2021	2019/2020	2018/2019	2017/2018
வட்டி வருமானம் (ரூபா. மில்.)	23,881	24,983	31,459	30,836	26,705
முன்னைய ஆண்டுடன் ஒப்பிடும்போது அதிகரிப்பு/ (குறைவு) %	(4.41)	(20.58)	2.02	15.47	21.16
வட்டி செலவினங்கள் (ரூபா. மில்.)	10,832	13,064	15,787	15,646	14,500
முன்னைய ஆண்டுடன் ஒப்பிடும்போது அதிகரிப்பு/ (குறைவு) %	(17.09)	(17.24)	0.99	7.9	22.58
வரிக்கு முன்னரான இலாபம் (ரூபா. மில்.)	8,295	7,095	6,554	8,672	7,070
முன்னைய ஆண்டுடன் ஒப்பிடும்போது அதிகரிப்பு/ (குறைவு) %	16.91	8.25	(24.42)	22.67	10.47

2.2.2. முன்னைய ஆண்டுடன் ஒப்பிடும் போது மீளாய்வாண்டின் பிரதான வருமான மற்றும் செலவின விடயங்களின் பகுப்பாய்வு அதிகரிப்பு அல்லது குறைவடைதல் சதவீதத்துடன் கீழே தரப்பட்டுள்ளன.

விபரம்	வேறுபாட்டு தொகை அதிகரிப்பு/ (வீழ்ச்சி) (ரூபா '000)	வேறுபாட்டு %	வேறுபாட்டிற்கான காரணம்
கடன்கள் மற்றும் பெறவேண்டியவைகளிற்கான நட்டக்கழிவு கட்டணம் மற்றும் ஏனைய நட்டங்கள்	(388,412)	(37.21)	முன்னைய நிதியாண்டின் தொடர்புடைய காலப்பகுதியில் காணப்பட்ட நட்டக்கழிவுக் கட்டணங்களுடன் ஒப்பிடும் போது 37.21 சதவீதத்தை பிரதிபலிக்கின்ற நட்டக்கழிவு மற்றும் ஏனைய நட்டங்கள் குறைவடைந்துள்ளது.
ஏனைய வருமானம்	817,485	587.86	ஏனைய செயற்பாட்டு வருமானம் ரூபா 817 மில்லியனால் அதிகரித்துள்ளது. இது முக்கியமாக 2020/21 இன் ரூபா 110 மில்லியனுடன் ஒப்பிடும் போது 2021/22 இல் முடிவடைந்த ஆண்டிற்கான ரூபா 930.63 மில்லியன் பிஎல்சியின் துணைக் கம்பனிகளிடமிருந்து பெறப்பட்ட பங்கிலாப வருமானம் காரணமாக ஏற்பட்டது.
ஏனைய செலவினங்கள்	521,638	32.34	2020/21 நிதியாண்டில் ஏற்பட்ட தொற்றுநோயின் தாக்கம் காரணமாக பீப்பிள்ஸ் லீசிங் & பினான்ஸ் பிஎல்சியின் வணிகச் செயற்பாடுகள் நெருக்கடியில் இருந்தன. ஆனால், 2021/22 நிதியாண்டில், கம்பனி அதனது வணிக நடவடிக்கைகளை விரிவுபடுத்தியது, இதன் விளைவாக, செயற்பாட்டுச் செலவினங்கள் அதிகரித்துள்ளன.

வட்டி வருமானம்	(1,101,919)	(4.41)	கொவிட்-19 பரவலின் மூன்றாவது மற்றும் நான்காவது அலையின் காரணமாக வட்டி விகிதங்களில் வீழ்ச்சி மற்றும் கடன் தவணை தாழ்த்தி செலுத்துதலை நிறைவேற்றுதல் என்பன இந்த வீழ்ச்சிக்கு பிரதானமாக தாக்கமளித்திருந்தன.
வட்டி செலவினங்கள்	(2,232,124)	(17.09)	CBSL ஆல் கொள்கை விகிதங்கள் குறைக்கப்பட்டதன் விளைவாக முன்னைய நிதியாண்டுடன் ஒப்பிடும் போது 2021/22 நிதியாண்டின் முதல் பாதியில் வைப்புக்கள் மீதான வட்டி விகிதங்கள் குறைடைவதே இதற்கு முக்கியக் காரணமாகும்.

2.3 விகிதப் பகுப்பாய்வு

கிடைக்கப்பெற்ற தகவல்களின் பிரகாரம், மீளாய்வாண்டு மற்றும் முன்னைய ஆண்டிற்கான கம்பனியின் குறித்த சில முக்கிய விகிதங்கள் இலங்கை மத்திய வங்கியால் வெளியிடப்பட்ட துறை விகிதங்களுக்கான ஒப்பீட்டுடன் கீழே தரப்பட்டுள்ளன.

விபரம்	துறை விகிதம்	கம்பனி	
		2021/2022	2020/2021
செயலாற்றல் விகிதங்கள்			
உரிமை மீதான திரும்பல் (ROE)	20.83	12.74	12.49
சொத்து மீதான திரும்பல் (ROA)	5.29	3.85	3.49
தேறிய வட்டி எல்லை	8.02	8.10	7.58
சொத்து தர விகிதம்			
மொத்த செயற்பாடற்ற முற்பணங்கள் (NPL)	8.99	8.78	9.22
மூலதன போதுமை விகிதங்கள்			
தட்டு 1 மூலதனம் (ஆகக்குறைந்தது 7%)	15.78	18.76	17.72
மொத்த மூலதனம் (ஆகக்குறைந்தது 11%)	17.33	19.67	18.58